

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

களனிய பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள பாலி மற்றும் பெளத்த கல்வி பட்டநிலை பின் படிப்பு நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுல் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று மற்றும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக் கூற்றுகளுக்கு ஏற்படுத்தைன் குறிப்புகள் மற்றும் சாராம்சப்படுத்திய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ள 2019 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகள் 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தில் 18 ஆவது பிரிவு பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள 1979 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்க பாலி மற்றும் பெளத்த கல்வி பட்ட நிலை பின்படிப்பு விபரக் குறிப்பில் 23 ஆவது பிரிவு, பல்கலைக்கழக சட்டத்தில் 107 (5) ஆவது உபபிரிவு பிரகாரம் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலமைப்பில் 154(1) உறுப்புரை மற்றும் 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வுச் செய்யப்பட்டது. பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டுமென கருதுகின்ற எனது கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

எனது அறிக்கையின் 1.5 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து, நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆந் திகதியில் நிதிசார் நிலைமையினையும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான அதன் நிதி செயலாற்றினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையில் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கணக்காய்வு தரநியமங்களின் (இ.க.த.நி) பிரகாரம் என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரநியமம்படி எனது பொறுப்பு, இவ்வறிக்கையில் நிதிக்கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வு சாட்சிகள் போதுமானதும் பொருத்தமானதெனவும் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவான்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்படைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கல்வி நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலதீயான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4. நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றுரை காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி அதிகாரசபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்குள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்ககையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல்

வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்ற வரை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசோதனை செய்வதற்கு கணக்காய்வு விடயவெல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

- தகவல் சமர்ப்பித்தல் தொடர்பானவிடத்து நிறுவனத்தின் கடமைகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படும் வகையில் அதன் ஒழுங்கமைதல், முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் முறையாகவும் போதுமான அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும், குறித்த முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் பயனுள்ளவாறு பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் எழுத்தினாலான சட்டத்திற்கு அல்லது நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்கியோழுகி நிறுவனம் செயற்பட்டுள்ளது எனவும்.
- தமது தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கியோழுகி செயலாற்றப்பட்டுள்ளது எனவும்,
- வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்கியோழுகவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்,

1.5 நிதிக் கூற்றுகள்

1.5.1 நிதிக் கூற்றுகள் தயாரித்தல் தொடர்பான உள்ளக கட்டுப்பாடு

கொடுக்கல்வாங்கல் முகாமைத்துவத்தில் பொதுவான மற்றும் உறுதியான அதிகாரத்துடன் செயற்படல், உரியதான அறிக்கையிடல்களை நியமங்களுக்கு ஒழுங்கமைவாக தயாரிப்பதற்கு தேவையானவாறு கொடுக்கல்வாங்கல்களை பதிவு செய்தல், சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை பேணிச் செல்லுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் உரிய அதிகாரத்துவத்துடன் மட்டும் சொத்துக்களை அனுகூதல், குறிப்பு வைக்கப்பட்ட சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை தற்போதுள்ள சொத்துக்களுடன் நியாயமான காலப் பகுதிக்குள் ஓப்பிடுதல், வேறுபாடுகள் இருப்பின் அவை தொடர்பாக உரியவாறு நடவடிக்கை எடுத்தல் என்பவற்றுக்கு நியாயமான உறுதியினை பெற்றுக்கொள்வதற்கு போதியளவிலான “சிறப்பாக திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமையை நிறுவனத்தால் பேணிச் செல்லுதல் அத்தியாவசியமாகும்.

1.5.2 இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு தரநியமங்களுக்கு ஒழுங்கமையாமை

உரிய தரநியமத்தின் தொடருடன் ஓழுங்கமையாமை	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
<p>இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு தரநியமம் 07 இல் 65 ஆவது பந்தி பிரகாரம், நடைமுறையல்லாத சொத்துக்களில் பயனுள்ள ஆயுட்காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யாமை காரணமாக செலவு ரூபா.7,562,138 ஆன நிலையான சொத்துக்களை முற்றுமுழுமதாக தேய்மானம் செய்திருப்பினும், மேலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆயினும் இந்த மதிப்பிடப்பட்ட குறைப்பாடு இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு தரநியமம் 03 பிரகாரம் மீள்திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.</p>	<p>இனிவருங் காலங்களுக்கு பயனுள்ள ஆயுட்காலம் மீளாய்வு செய்தல் மற்றும் மீள்கணிப்பீடு செய்வதற்காக முகாமைத்துவ சபையின் ஆலோசனைகள் மற்றும் செய்யாமை காரணமாக செலவு பரிந்துரைகளின்மீது எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p>	<p>கணக்கீட்டு தரநியமம்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>

1.5.3 கணக்கீட்டு கொள்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
<p>புலனாகாத சொத்துக்களை கணக்கு வைத்தல் தொடர்பாக கணக்கீட்டு கொள்கை அடையாளம் காணாமல் மீளாய்விற்கான ஆண்டில் மூலதன அளிப்புகளின்மூலம் ரூபா.395,000 இற்கு கொள்வனவு செய்திருந்த கணக்கீட்டு மென்பொருளின் பெறுமதி புலனாகாத சொத்துக்களாக நிதிக் கூற்றுகளில் காண்பிப்பதற்குப் பதிலாக, நிதி நிலைமைக் கூற்றில் நடைமுறையல்லாத சொத்துக்களின்கீழ் அலுவலக உபகரணங்களாக காண்பிக்கப்பட்டிருந்தது.</p>	<p>எதிர்வரும் கணக்கு ஆண்டில் புலனாகாத வகைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p>	<p>கணக்கீட்டு கொள்கைகளை அடையாளம் காணப்பட்டு சொத்துக்களை சரியாக வகைப்படுத்தல் வேண்டும்.</p>

1.5.4 தீர்க்கப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள் அல்லது அறிக்கைகள்

1.6 கிடைக்கப்பெறுவனவைகளும் செலுத்தப்பட வேண்டிய கணக்குகளும்

1.6.1 கிடைக்கப்பெறுவனவைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
<p>மீளாய்விற்கான ஆண்டில் நிதிக் கூற்றுகளில் மீள செலுத்தப்பட வேண்டிய வைப்புகளின்கீழ் 2017 மற்றும் 2018 ஆண்டுகளுக்குரிய ரூபா.1,834,310 ஆன நாலக வைப்புகள் கணக்காய்வு திகதியான 2020 ஆம் ஆண்டு யூலை 20 வரை மீள செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை.</p>	<p>இந்த வைப்புக் கணக்கில் எஞ்சியுள்ள பணத் தொகையில் அதிகளவு தொகை வெளிநாட்டு மாணவர்களின் வைப்புகளாவதால், அவர்கள் மீள இந்த நாட்டுக்கு வருகை தருகின்றபோது அவற்றை மீள செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p>	<p>நாலக வைப்புகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p>

1.7 சட்டங்கள், விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுக்கு ஒழுங்கமையாமை

சட்டங்கள், விதிகள், ஒழுங்கமையாமை முகாமைத்துவத்தின் பரிந்துரை
ஒழுங்குவிதிகள் அபிப்பிராயம்
என்பவற்றுடனான
தொடர்

- (அ) 2009 நவம்பர் 13 2019 திசெம்பர் 31 ஆந் பொருட் மீளாய்வு சுற்றுறிக்கை பிரகா-
ஆந் திகதிய 438 திகதியில் பொருட் மீளா- குமுவினை நியமனம் ரம் நடவடிக்கை
ஆம் இலக்க அரச யவு அறிக்கைபடி அடை- செய்துள்ளதுடன், மேற்கொள்ளுதல்
நிதிச் சுற்றுறிக்கை யாளம் காணப்பட்டிருந்த அந்த குமுவின் வேண்டும்.
பயண்பாத பொருட்கள் பரிந்துரைகள்மீது
தொடர்பில் சுற்றுறிக்கை நடவடிக்கைகளை
ஆலோசனை பிரகாரம் மேற்கொள்ளப்படும்.
நடவடிக்கை
மேற்கொள்ளப்படவில்லை
- (ஆ) 2017 மே மாதம் 04 ஆந் திகதிய 02/2017 ஆம் இலக்க இணைந்த சேவைகள் சுற்றுறிக்கை வருடாந்த நூலக இதற்காக குழுவொ- சுற்றுறிக்கை பிர-
புத்தகங்களின் மீளாய்வு ந்றை நியமனம் காரம் நாலகப்
மேற்கொள்ள வேண்டு- செய்து ஆய்வொன்- புத்தகங்களை மீளா-
மாயினும், 2015 ஆம் றை மேற்கொண்டு யவு செய்தல்
ஆண்டின் பின்னர் நூலகப் ஸ்ளதுடன், இறுதி வேண்டும்.
புத்தகங்கள் தொடர்பில் அறிக்கை முகாமை-
ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை த்துவ சபையிடம்
மேற்கொள்ளப்படவில்லை சமர்ப்பிக்கப்பட-
வுள்ளது.
- (இ) 2014 பெப்ரவரி 11 ஆந் திகதிய 02/2014 ஆம் இல-க்க முகாமைத்துவ சேவைகள் சுற்றுறிக்கையில் பந்தி 04 இல் பிரிவு iii கல்விசார் மற்றும் சல்விசாரா பணியாற்தொகுதியால் மேற்கொள்ளப்பட்ட மூராய்ச்சிகளை முடிவுறுத்தி இறுதி அறிக்கையை இறுதி அறிக்கை குழுவினும், அவ்வாறு இறுதி அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்காது கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாற்தொகு-
- சில உறுப்பினர்கள் ஆராய்ச்சிகளுக்கான காலத்தை நீடித்துள்ளதுடன், சில பேர் ச்சிகளை முடிவுறுத்தி இறுதி அறிக்கை களை முடிவுறுத்தியுடம் சமர்ப்பித்து அதன் ஸ்ளதாக மட்டும் பித்தல் வேண்டும். அறிவித்துள்ளனர்.

தியின் 07 பேர் பொருட்டு
மீளாய்விற்கான ஆண்டில்
ரூபா.2,733,670 தொகை
ஆராய்ச்சிகளுக்கான
கொடுப்பனவாக
செலுத்தப்பட்டிருந்தது.

2. நிதிசார் மீளாய்வு

2.1 நிதிசார் விளைபயன்

மீளாய்விற்கான ஆண்டில் தொழில்பாட்டு விளைபயன் ரூபா.5,778,095 ஆன பற்றாக்குறை காணப்பட்டதுடன், அதற்கு நேரோத்ததாக கடந்த ஆண்டின் மிகை ரூபா.10,852,049 ஆகும். அதன்படி நிதிசார் விளைபயனில் ரூபா. 5,078,954 ஆன வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு ஆளுக்குரிய வேதனாதிகள் அதிகரித்தல் பிரதான காரணமாகயிது.

3. தொழில்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ வினாத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
<p>(அ) பாலி கலை முதுமானி சிங்கள கற்கைநெறிகளை ஆரம்பித்து மாணவர்களின் எண்ணிக்கை நெறி பொருட்டு 2015 பேணிச்செல்வதற்கு போதியளவு க்கை அதிகரித்துக்கொள்வதற்கு நிறுவனம் ஆண்டு தொடக்கம் ஆணவர்களின் பதிவு குறை- இல்லாமை மற்றும் அதற்காக நடவடிக்கை மேற்கொள்வதை செல்லும் போக்கும், பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு ஞதல் வேண்டும். பாலி முதுமானி ஆங்கிலம் மற்றும் பட்ட நிலை பின்படிப்பு சேவைகளுக்கு செல்கின்ற நிலை அவதானிக்கப்படுவதுடன், இதில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சி நெறிகளில் 2018 மற்றும் 2019 எடுக்கப்படும்.</p> <p>ஆகிய ஆண்டுகளில் மாணவர்களின் பதிவு பூஜ்ஜியப் பெறுமதிகளை கொண்டிருப்பினும், இந்த கற்கை- நெறிகளின் பொருட்டு மாணவர்களை கவரச் செய்வதற்கு முகாமைத்துவம் கவனம் செலுத்தியிருக்கவில்லை.</p>	<p>மாணவர்களின் எண்ணிக்கை பேணிச்செல்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை கொள்வதற்கு நிறுவனம் மற்றும் அதற்காக நடவடிக்கை மேற்கொள்வதை செல்லும் போக்கும், பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு ஞதல் வேண்டும். அவதானிக்கப்படுவதுடன், இதில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சி நெறிகளில் 2018 மற்றும் 2019 எடுக்கப்படும்.</p>	<p>மாணவர்களின் எண்ணிக்கை பேணிச்செல்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை கொள்வதற்கு நிறுவனம் மற்றும் அதற்காக நடவடிக்கை மேற்கொள்வதை செல்லும் போக்கும், பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு ஞதல் வேண்டும். அவதானிக்கப்படுவதுடன், இதில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சி நெறிகளில் 2018 மற்றும் 2019 எடுக்கப்படும்.</p>

(ஆ) 2005 சனவரி 05 ஆந் திகதி கையளிக்கப்படாத வழங்கிய நூலகப் பொருள்கள் 2019 நவம்பர் 30 புத்தகங்களுக்கு உரிய அபராதம், புத்தகங்களை மீள் ஆந் திகதி வரையிலான 14 மீள் செலுத்துகின்ற நூலக பெற்றுக்கொள்வதற்கு ஆண்டுகளுக்கு அண்மித்த வைப்புத் தொகையில் நடவடிக்கை காலப்பகுதி நிறுவனத்தால் கற்கைநெறிகளின் இறுதியில் மேற்கொள்ளுதல் வழங்கிய 139 நூலகப் புத்த- அறவிடப்படும். வேண்டும்.

கங்கள் 2020 சனவரி 30 ஆந் திகதியிலும் மீள கைய- ஸிக்கப்படவில்லை. இந்த புத்த-கங்களை மீள கையளிப்பதற்கு அல்லது பெறுமதி அறவிடுவதற்கு இயலாதிருந்தது.

<p>(இ) களனிய மானெல்கம வளாக- த்தில் நிருமாணிக்கப்படும் நிறுவனத்தின் புதிய கட்டிட- த்தின் அடிக்கல் நாட்டுதல் பொருட்டு மீளாய்விற்கான ஆண்டில் பல்வேறு செலவின- ங்களின்கீழ் ரூபா.3,598,493 ஆன செலவுகளை மேற்கொ- ண்டிருந்ததுடன், ஆகக் குறை- ந்த செலவினத்தின்கீழ் வைபவ நடவடிக்கைகளை ஒழுங்கமை- ப்பதற்காக முகாமைத்துவம் கவனம் செலுத்தியிருக்க- வில்லை. அதேபோன்று கட்டி- த்தின் நிருமாணிப்பு நடவடிக்- கைகள் 2019 மே மாதம் 14 ஆந் திகதி தனியார் நிறுவன- த்தால் அரம்பிக்கப்பட்டிருப- பினும், கட்டிடத்திற்கான வரைவு கணக்காய்வு திகதி- யான 2020 ஆகஸ்ட் 14 அந் திகதி வரை அங்கீகரிக்கப்பட- வில்லை என்பது அவகாணிக்கப்பட்டது.</p>	<p>அடிக்கல் நாட்டுவதற்காக செலவு குறையும் ரூபா.3,598,493 ஆன செலவினம் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு முகாமைத்துவம் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.</p>
---	--

3.2 நிதியங்களின் குறை பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
அத்தியாவசிய மூலதன சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த ஆண்டில் கிடக்கப்பெற்றிருந்த அளிப்பு-களில் ரூபா.1,585,350ம் மீளாய்விற்கான ஆண்டில் கிடக்கப்பெற்றிருந்த ரூபா.860,000 ம் உரிய நோக்கங்களின் பொருட்டு பயன்படுத்தப்படவில்லை.	எதிர்வரும் காலத்தில் த்துவதற்கு எதிர்பார்க்கும் புதிய கட்டிடத்திற்காக, தரும்போது பொருட்களை செய்யும் நோக்கத்தில் இந்த நிதியம் ஒதுக்கப்பட்டுள்ளது.	அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெறும் அளிப்புகளை அந்த அளிப்புகளை சிறந்த வகையில் பணிகளின் பொருட்டு வேண்டும்.

4. கணக்கீட்டு நெறிமுறை மற்றும் நல்லாட்சி

4.1 வரவு செலவு கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
வரவு செலவு அட்டவணைப்படி வருமானம் மற்றும் செலவினம், உண்மையான வருமானம் மற்றும் செலவினம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் 25மு தொடக்கம் 100மு வரையிலான 09 ஏற்றத் தாழ்வுகளை அவதானிக்கப்பட்டமயால் வரவு செலவு அட்டவணையை முகாமைத்துவ காரணியாக உபயோகப்படுத்தவில்லை அவதானிக்கப்பட்டது.	எதிர்வருங் செலவினம் சிறந்த முகாமைத்துவதுடன் நிருவகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	வரவு செலவினம் பயனுள்ள முகாமைத்துவ காரணியாக பயன்படுத்தல் வேண்டும்.